

# தென்மராட்சிக் கல்வி வலயம்

## இணைந்த கணிதம் - பயிற்சிப்பரீட்சை 03

க.பொ.த (உ/த) – 2019 நேரம் : 2.00 மணி

எல்லா வினாக்களுக்கும் விடை தருக

பகுதி – A

1. கணிதத் தொகுத்தறிவுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி எல்லா  $n \in \mathbb{Z}^+$  இற்கும்

$$\sum_{r=1}^n \frac{1}{r(r+1)} = 1 - \frac{1}{n+1}$$
 எனக்காட்டுக?

2. BANANA என்னும் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்தி ஆக்கத்தக்க ஒழுங்கமைப்புக்களின் எண்ணிக்கையைக் காண்க? இவ் ஒழுங்கமைப்புக்களில் எத்தனையில் இரு N களும் அடுத்தடுத்து இருக்காது?

3.  $\sum_{r=1}^n V_r = n(2n^2 + 9n + 13)$  ஆகவுள்ள தொடரின் பொது உறுப்பு  $V_r$  ஜக் காண்க?
- $\sum_{r=1}^n r = \frac{n(n+1)}{2}$  எனும் முடிவை பயன்படுத்தி or வேறுவிதமாக  $\sum_{r=1}^n \sqrt{V_r} = \sqrt{3} \left( \frac{n^2 + 3n}{2} \right)$  எனக்காட்டுக?
4. வளையி  $y = x^2 + 3$  நேர்கோடுகள்  $y = 4, y = 6, x = 0$  ஆகியன இடைவெட்டுவதால் உருவாகும் உருவின் பரப்பளவைக் காண்க?

5. முக்கோணி ABC இன் பக்கங்கள் AB, BC, CA என்பவற்றின் சமன்பாடுகள் முறையே  
 $4x + 3y + 5 = 0$ ,  $4x - 3y + 1 = 0$ ,  $5x - 2 = 0$  ஆகும்.  $\bar{A}\bar{B}\bar{C}$  இன் உள்ளிரு  
 கூறுக்கியின் சமன்பாட்டைக் காண்க?
6. ஒரு வட்டத்தில் அமைந்துள்ள (2,5) எனும் புள்ளியில் வரையப்பட்ட தொடலியின்  
 சமன்பாடு  $2x - y + 1 = 0$  ஆகும். இவ்வட்டத்தின் மையமானது  $x + y = 9$  எனும்  
 நேர்கோட்டில் கிடக்கிறது எனின் இவ்வட்டத்தின் சமன்பாட்டைக் காண்க?

## பகுதி - B

1. a) 0, 2, 3, 5, 7, 8 ஆகிய இலக்கங்களில் 4 இலக்கங்களைக் கொண்ட எண்கள் அமைக்கப்படுகின்றன.
- ஓர் எண்ணில் இலக்கங்கள் மீளவும் வரமுடியும் எனில்
  - ஓர் எண்ணில் ஒரு இலக்கம் ஒருமுறை மட்டுமே பாவிக்க முடியும் எனின், அமைக்கக்கூடிய எண்களின் எண்ணிக்கையைக் காண்க?
  - வகை (11) இல் எத்தனை எண்கள் 5000 இலும் பெரிதாகவும் 2 ஆல் பிரிபடக்கூடியதாகவும் இருக்கும்?
- b)  $r \in \mathbb{Z}^+$  இற்கு  $U_r = \frac{1}{(3r-8)(3r-2)}$  எனவும்  $f(r) = \frac{\mu(3r+2)}{3r-8}$  எனவும் கொள்வோம். இங்கு  $\mu \in R$ ,  $r \in \mathbb{Z}^+$  இற்கு  $U_r = f(r) - f(r+2)$  ஆக இருக்கத்தக்கதாக மு இன் பெறுமானத்தைக் காண்க? இதிலிருந்து  $\sum_{r=1}^{\infty} U_r$  ஜக் காண்க?  $\sum_{r=1}^{\infty} U_r$  ஒருங்கின்றதெனக் காட்டுக?  $r \in \mathbb{Z}^+$  இற்கு  $V_r = 3U_r + 2$  எனக் கொள்வோம்.  $\sum_{r=1}^n V_r$  ஜக் காண்க?  $\sum_{r=1}^{\infty} V_r$  ஒருங்குகின்றதா? உமது விடையை நியாயப்படுத்துக?
2. 1.  $8 - 2x - x^2$  ஜ  $p^2 - (x+q)^2$  எனும் வடிவில் தருக? இங்கு  $P(>0), q$  மாறிலிகள்  $\int \frac{1}{\sqrt{8-2x-x^2}} dx$  ஜக் காண்க?
2. பகுதியாகத் தொகையிடலைப் பயன்படுத்தி  $\int_0^1 \tan^{-1} x dx$  ஜக் காண்க?
- $$\int_0^a f(x) dx = \int_0^a f(a-x) dx$$
- என நிறுவுக?
- இவற்றிலிருந்து  $\tan^{-1} a + \tan^{-1} b = \tan^{-1} \left( \frac{a+b}{1-ab} \right)$  எனும் முடிவைப் பயன்படுத்தி
- $$\int_0^1 \tan^{-1} \left( \frac{1}{1-x(1-x)} \right) dx = 2 \int_0^1 \tan^{-1} x dx = \frac{\pi}{2} - \ln[2]$$
- எனக்காட்டுக?
3.  $G(x) = \frac{1}{(x+2)(x^2+8)}$  ஜப் பகுதிப்பின்னங்களாக எடுத்துரைக்க?
- இதிலிருந்து  $\int \frac{1}{(x+2)(x^2+8)} dx = \frac{1}{12\sqrt{2}} \tan^{-1} \left( \frac{x}{2\sqrt{2}} \right) + \frac{1}{24} \ln \left( \frac{(x+2)^2}{x^2+8} \right) + C$  எனக்காட்டுக?
- இங்கு C - எதேச்சை மாறிலி

3. a) செவ்வகம் ABCD ஒன்று பூரணமாக முதலாம் கால் வட்டத்தில் உள்ளது. AD யின் சமன்பாடு  $x+y-4=0$  ம் AC இன் சமன்பாடு  $3x-y-8=0$  ம் ஆகும். BA இன் நீளம்  $2\sqrt{2}$  ஆகும்.

1. AB யின் சமன்பாட்டைக் காண்க?
2. B இன் ஆள்கூறுகளைக் கண்டு BC இன் சமன்பாட்டைக் காண்க?

b)  $x^2 + y^2 + \mu x + \mu y - (\mu + 4) = 0$  எனும் சமன்பாடு நிலையான இரு புள்ளிகளினாடு செல்லும் வட்டங்களின் தொகுதி ஒன்றை வகைக்குறிக்கின்றது என்பதற்கான விளக்கத்தைத் தருக? இங்கு  $\mu$  ஒரு பரமாணம்.

$S=0$  என்பது  $x^2 + y^2 + \mu x + \mu y - (\mu + 4) = 0$  இனால் வகைக்கப்படும் தொகுதிக்குரிய ஒரு வட்டமாகும்.  $S=0$  ஆனது  $x^2 + y^2 - 2x - 1 = 0$  எனும் வட்டத்தை P,Q இல் வெட்டுகின்றது. கோடு PQ ஆனது நிலைத்த ஒரு புள்ளியினாடாகச் செல்கின்றது எனக்காட்டி இப்புள்ளியின் ஆள்கூறுகளைக் காண்க? அத்துடன் PQ இன் நடுப்புள்ளியானது  $2x^2 + 2y^2 - 5x + y + 3 = 0$  எனும் வட்டத்தில் இருக்கும் எனக்காட்டுக?

